



# தேனி இணையத்தளம்

www.Thenee.com / www.Theneeweb.de

Email: Thenee41@hotmail.com / Theneeweb@yahoo.de

Online Newspaper in Tamil

Vol.10

17.03.2012

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (40)

40. வதை முகாம்குள் நிரம்பி வழிந்த 'வி.ஐ.பி'க்கள்!



தீண்டாமைக்கு எதிரான போராட்ட காலத்தில் சங்கானை உட்பட வட பகுதியின் சில கிராமங்களில் சாதி வெறியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் போராடிகளுக்கும்மிடையில் பாரிய மோதல் சம்பவங்களும் நிகழ்ந்தன. இரு பக்கத்திலும் பலர் கொலையுண்ட துர்ப்பாக்கிய நிலையும்தோன்றியது. சங்கானையில் தான் சாதி வெறியர்களின் வெறியாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்ட மக்களின் மரண ஊர்வலத்தில் கூட சாதி வெறியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

இவையெல்லாவற்றையும் பொலிசார் கண்டும் காணாமல் இருந்தனர். அதுமாதிரமல்லாமல், அடாவடித்தனம் செய்த சாதி வெறியர்களை விட்டுவிட்டு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய இளைஞர்களை கைதுசெய்து வந்து பொலிஸ் நிலையத்தில் வைத்து அடித்து நொருக்கினர். இதில் அங்கு சாராஜனாகக் கடமையாற்றிய தாமோதரம்பிள்ளையே முன்னணியில் நின்றார். அவர் பல தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் நெஞ்சில் தனது பூட்ஸ் காலால் ஏறி மிதித்ததின் காரணமாக, சிலருக்கு இரத்த வார்ப்பு கூட ஏற்பட்டது. அதையும் விடக் கேவலமாக, அவர்கள் தாக்கத்தினால் தண்ணீர் கேட்டபோது சிறுநீரைக் கொண்டு வந்து அவர்களது வாயில் பலவந்தமாகப் பருக்கி மிருகத்திலும் கேவலமாக நடந்து கொண்டார்.

சாதி வெறியர்களினதும் பொலிசாரினதும் இந்த அடாவடித்தனங்களையெல்லாம் அந்தத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான அ.அமிர்தலிங்கமும் அவரது தமிழரசுக் கட்சியும், தமிழர்களின் இன்னொரு கட்சியான தமிழ் காங்கிரசும் வேடிக்கை பார்த்தனவே தவிர, குறைந்த பட்சம் இரு பகுதியினரையும் விடாநாமை உருவாக்க முயல்கிறார்கள் என பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கம் பரிசீலார். (அவரது இறுமாப்புக்குப் பதிலடி கொடுப்பது போல, தாழ்த்தப்பட்ட மக்கள் பெருமளவு வாழும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் அடுத்த 1970ம் ஆண்டுத் தேர்தலில் அவரை மக்கள் மண் கவள வைத்தனர்)

இந்த தாமோதரம்பிள்ளை செய்த அடாவடித்தனத்துக்குப் பரிசாக பின்னர் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டு, கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் பொறுப்பதிகாரியாகத் தரம் உயர்த்தப்பட்டு, குருநகர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றார். அங்கு கடமையாற்றிய நேரத்தில்தான் துரையப்பாவைக் கொலை செய்தவர்களைக் கைதுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்காக அவரைக் கைதுசெய்த புலிகள், அவரைக் கடுமையான சித்திரவதை செய்த பின்னர் நான் இருந்த சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

தீண்டாமை ஒழிப்புப் போராட்ட காலத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடும் செயல்களில் ஈடுபட்ட முன்னாள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிசுந்தரலிங்கம், பின்னர் வயது மூப்பின் காரணமாக இயற்கை மரணமெய்தினார். ஆனால் தாமோதரம்பிள்ளை புலிகளின் கையில் வேறு காரணங்கள் காரணமாகச் சிக்கி, பின்னர் புலிகளால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் பிற்காலத்தில் வெளிவந்த தகவல்களைப் பார்க்கையில், இவ்விருவருக்கும் தீண்டாமைக்கு எதிரான போராட்ட காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் போராடிகளால் மரண தண்டனை நிறைவேற்றப் பல தடவைகள் முயற்சிகள் நடந்ததாகவும், அது கைகூடாமல் போய்விட்டதாகவும் அறிய வருகிறது.

இதில் முக்கியமான விடயமென்னவெனில், தீண்டாமை ஒழிப்புப் போராட்ட காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த தாமோதரம்பிள்ளையும் நாணும் இப்பொழுது புலிகளின் ஒரே சிறைக் கூண்டுக்குள் கைதிகளாக இருக்கின்றோம். இங்கே எங்கள் இருவருக்குமிடையிலான தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் சம்பந்தமான முரண்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டு, இருவரும் ஒரே பொது எதிரியான புலிகளின் கைதிகளாக இருக்கின்றோம். ஒரு சமுதாயப் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் எதிரும் புதிருமாக இருந்த நாம் இருவரும், இப்பொழுது ஒரே அதிகாரத்தின் கைதிகளாக மாற்றப்பட்டிருப்பதைத்தான், பாசிசம் சமூகத்தின் எல்லாவிதமான இதர முரண்பாடுகளையும் பின்னுக்குத் தள்ளி, தனக்கும் மக்களின் எல்லாப் பிரிவினருக்குமிடையான முரண்பாடு என்ற பிரதான எல்லைக்கோட்டை வகுத்துக் கொள்ளும் என்ற ஜோர்ஜ் டிமிட்ரோவின் கருத்து வலியுறுத்துகிறது போலும்.

துரையப்பா வழக்கு சம்பந்தமாக தாமோதரம்பிள்ளையை மட்டும் புலிகள் கைது செய்யவில்லை. சன்னாகத்தைச் சேர்ந்த முருகேசு என்ற ஒரு பொலிஸ்காரரையும் கைது செய்திருந்தனர். அவருக்கு பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவர்களை விட முக்கியமாக யாழ்.மாநகரசபையில் கரையூர் பகுதி வட்டாரத்திலிருந்து நீண்ட காலம் உறுப்பினராகவும், ஒருமுறை பிரதி முதல்வராகவும் இருந்தவரும், துரையப்பாவின் மிக நெருங்கிய சகாவமான எம்.எஸ்.பேரின்பநாயகத்தையும் புலிகள் கைதுசெய்து எமக்கு அடுத்த அறையில் வைத்திருந்தனர். அவருக்கும் தாமோதரம்பிள்ளைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

இவர்கள் தவிர எமது வதை முகாம்குள் பாண்டியன் என்றொருவர் நான் அங்கு செல்லும் போதே நீண்டகாலக் கைதியாக இருந்தார். இவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். புலிகளின் ஆரம்பகால திறமைமிக்க படகோட்டிகளில் ஒருவர். புலிகளின் வள்ளங்களின் இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்கும் ஒரு வீட்டிலிருந்த விதவைப் பெண்ணுடன் பாலியல் தொடர்பு கொண்டிருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட அவரும், அவரது இன்னொரு சகாவும் மிக நீண்டகாலமாக முடிவு தெரியாமல் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் அவர்களை வல்வெட்டித்துறை சந்தியில் வைத்து பகிரங்கமாக சுட்டு மரண தண்டனை நிறைவேற்ற புலிகள் தீர்மானித்திருந்ததாகவும், ஆனால் வல்வெட்டித்துறை மக்கள் அதற்குக் கட்டும் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகவும் பாண்டியனே என்னிடம் கூறினார். அவர் புலிகளின் கட்டும் விசுவாசியாக ஒருகாலத்தில் இருந்திருந்தாலும், பின்னர் நாம் சிறைக்குள் அந்தரங்க விடயங்களை அலசும் எமது 'உள் வட்டத்தில்' ஒரு நம்பிக்கையான நண்பராக இருந்தார்.

இவர் தவிர கிளிநொச்சியில் புலிகளின் நிதிப் பொறுப்பாளராக இருந்த செந்தில் என்பவரும் அங்கு ஒரு கைதியாக இருந்தார். புலிகளுக்கிடையிலேயே ஏற்பட்ட பதவி மோதல் காரணமாக, புலிகளின் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்களால் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்த செந்தில் இங்கு இருந்து வரப்பட்டிருந்தார். இயக்க நிதியை மோசடி செய்தார், பெண்களுடன் ஒழுங்கீனமாக நடந்தார் என்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளும்படி அவர் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். அவர் கைகள் கால்களில் இருந்த ஏழம்புகள் 'துப்' வைப்பதற்கு நொருக்குவது போல நொருக்கப்பட்டன. கிளிநொச்சியிலிருந்து பல பொய்ச் சாட்சிகளையும் கொண்டு வந்து குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முயன்றனர். இருந்தும் அவர் உறுதியாக நின்று குற்றச்சாட்டுகளை மறுத்ததினால் அவரை ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது.

மயிலிட்டியிலிருந்து தங்கலிங்கம் என்றொருவரையும் கைதுசெய்து வந்து சித்திரவதை செய்தனர். இவ்வளவிற்கும் அவர் புலிகளின் சிறுநூரைவதை தலைவராகவும் இருந்தவர். திருமணம் செய்து கொள்ளாத அவர், ஊர் மக்களின் பிரச்சினைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றிக் கொண்டிருந்த ஒருவர். அதே ஊரில் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் செயற்பட்டுக் கொண்டிருந்த பச்சைக்கிளி என்பவருக்கும் (இவரை எனக்கும் தெரியும். கிட்டு, திவீன் போன்றோரைச் சந்திப்பதற்காக இவர் யாழ்ப்பல்கலைக்கழகத்துக்கு முன்னால் உள்ள எனது கடை வாசலில் வந்து காவல் இருந்ததால் சிறிது அறிமுகமும் உண்டு) தங்கலிங்கத்துக்கும் இடையில்

<a href="#">முதற்பக்கம்</a>
<a href="#">ஆனந்தசங்கரி</a>
<a href="#">ஈ.பி.ஆர்.எல்.எப்</a>
<a href="#">ஈ.பி.டி.பி</a>
<a href="#">ஈ.அனல்</a>
<a href="#">நெடுப்பு</a>
<a href="#">புளோட்</a>
<a href="#">தூர்</a>
<a href="#">டெலோ நியூஸ்</a>
<a href="#">இலங்கைநெடு</a>
<a href="#">பின்மகள்</a>
<a href="#">கூத்திரம்</a>
<a href="#">மகாவலி</a>
<a href="#">உணமைகள்</a>
<a href="#">கவிமலர்</a>
<a href="#">கிருத்தியம்</a>
<a href="#">அலை</a>
<a href="#">பூந்தளிர்</a>
<a href="#">எங்கள் தேசம்</a>
<a href="#">சலசலப்பு</a>
<a href="#">நோயல்நடேசன்</a>
<a href="#">வளர் பிறை</a>
<a href="#">எங்கள் பூமி</a>
<a href="#">தமிழ்புகே</a>
<a href="#">புயல்</a>
<a href="#">புளோட்டியுகே</a>
<a href="#">யாழ்.முஸ்லீம்</a>
<a href="#">பண்ணியாமின்</a>
<a href="#">யவனாருடே</a>
<a href="#">எஸ்.ஆர்.லெம்பட்</a>
<a href="#">பலீர்</a>
<a href="#">தமிழ்பூவன்</a>
<a href="#">கவசங்கள்தல்</a>
<a href="#">தூங்காத கண்கள்</a>
<a href="#">யாழ்மண்</a>
<a href="#">தமிழ்ஞரல்</a>
<a href="#">துருவம்</a>
<a href="#">தினசரி</a>
<a href="#">இலங்கை முஸ்லீம்</a>
<a href="#">ஆயுள்</a>
<a href="#">சமத்துவம்</a>
<a href="#">ARRR</a>
<a href="#">Asientribune</a>
<a href="#">The lka academic</a>
<a href="#">Tamil Week</a>
<a href="#">The Hindu</a>
<a href="#">Daily News</a>
<a href="#">Sunday Times</a>
<a href="#">Daily Mirror</a>
<a href="#">The island</a>
<a href="#">The Sunday Leader</a>
<a href="#">ColomboPage</a>
<a href="#">Sunday Times</a>
<a href="#">CNN</a>
<a href="#">BBC</a>
<a href="#">Newsnow</a>



Yarl TV

[புலிகளின் வதை முகாம்களில் ஒரே ஆண்டுகள் துன்புற்ற மணியம் அனுபவத்தொடர் சிங்களவர்கள் : நாங்கள்](#)

[புரீசில் பறிமீது மேற்கொள்ளப்பட்ட புலிகளின் உள்ளக போராட்டம் \(புகுதி\)](#)

[புரீசில் பறிமீது மேற்கொள்ளப்பட்ட புலிகளின் உள்ளக போராட்டம் \(புகுதி\)](#)

[ராஜீவ் கொலையாளிசு குற்றப் பின்னை](#)

[தமிழ் மக்கள் இவரும் சந்தர்ப்பம்](#)

[ரொபேட் பிரேசு தயவுசெய்து நான் மக்களுக்குப் பச்சைக்கிளிகள் \( ரொபேட் பிரேசு தயவுசெய்து நான் மக்களுக்குப் பச்சைக்கிளிகள் \)](#)

முரண்பாடு வந்ததால், எந்தவிதமான பாரதூரமான குற்றமும் செய்யாத தங்கலிங்கம் பச்சைக்கிளியின் 'உபயத்தில்' எங்களுடன் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார்.

ஒரு கத்தோலிக்கப் பாதிரியாரின் வாகனச் சாரதியாக இருந்த செபமாலை என்ற ஒருவரும் பலிகளால் பிடித்து வரப்பட்டிருந்தார். அவரது மனைவியின் அக்காவின் மகளை பலிகள் தமது இயக்கத்துக்குப் பலவந்தமாகப் பிடித்துச் சென்றிருந்தனர். சிறிது காலம் பலிகளுடன் இருந்த அந்தப் பிள்ளை, சந்தர்ப்பம் ஒன்று கிடைத்த நேரத்தில் அங்கிருந்து தப்பியோடி, அந்தப் பிள்ளையின் சிறிய தாயாரான செபமாலையின், கிளிநொச்சி கோணாவிலில் உள்ள வீட்டில் மறைந்திருக்கையில் பலிகளால் மீண்டும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். செபமாலை அந்தப் பிள்ளையை பலிகள் இயக்கத்தை விட்டுக் கடத்திச் சென்றதுடன், தனது கள்ளக் காதலியாகவும் வைத்திருந்தார் என்பதுதான் அவர் மீதான பலிகளின் குற்றச்சாட்டு.

அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளும்படி செபமாலை உடம்பு முழுவதும் இரும்புக் கம்பியால் பலிகளால் அடிக்கப்பட்டார். சற்று பருத்த சரீரம் கொண்ட அவரை, எனது விசாரணை நடந்து கொடிருக்கையில் பலிகள் அடித்து நொருக்கியதை எனது கண்களால் பார்த்தேன். இரண்டு மூன்று பேர் சேர்ந்து அவரை இரும்புக் கம்பியால் அடிக்க, அவர் தரையில் உருண்டவாறு கதறிக் கொண்டிருந்தார். ஆனால் பலிகளது குற்றச்சாட்டில் பாதியைத்தான் - அதாவது இயக்கத்திலிருந்து ஓடி வந்தவரை ஒளித்து வைத்திருந்தது. என்பதை மட்டும் - அவர் ஒப்புக் கொண்டார்.

பின்னர் செபமாலையினரின் குடும்பத்தவர்கள் அவர் சாரதியாகப் பணிபுரிந்த பாதிரியாரை அணுகியதன் காரணமாக சில தினங்களிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார். அதற்காக அவர் குற்றவாளி என எழுதப்பட்ட முதல் விசாரணை அறிக்கை கிழித்தெறியப்பட்டு, புதிய அறிக்கையொன்றை பலிகள் எழுதியதாக அவர் இரகசியமாக எங்களிடம் கூறினார். அவரை விடுதலை செய்யும்படி பலிகளின் மேலிடம் கூறினாலும், அவரது உடம்பில் அடிகாயங்கள் இருந்ததால், கொஞ்ச நாட்கள் அங்கு வைத்திருந்து நோக்கள் வீக்கங்கள் சுகமான பின்னரே அவரை விடுதலை செய்தனர்.



இந்த விடயத்தில் பலிகளுக்கு கிறிஸ்தவ மத குருக்களுக்கு மீது அன்றும் இன்றும் இருக்கும் 'மரியாதை' ஆச்சரியகரமானது. இது சம்பந்தமாக நான் இரண்டு மூன்று விடயங்களை அவதானித்துள்ளேன். இந்த செபமாலையின் விடயத்தைத் தவிர, எனக்குத் தெரிய வேறு ஒரு சம்பவமும் நடந்தது. கண்டி வீதியில் முகமாலைக்கு அருகில் இத்தாவில் என்ற இடத்தில், ஒரு பாதிரியார் ஒரு தென்னந்தோட்டம் அமைத்து அங்கு அநாதைச் சிறுவர்கள் சிலரைப் பராமரித்து வந்தார். அவர்களில் சிலரை பலிகள் தமது படையணிக்குக் கடத்திச் சென்றுவிட்டனர். பாதிரியார் உடனடியாகவே அப்பகுதிப் புலிப் பொறுப்பாளரிடம் சென்று அந்தச் சிறுவர்களை விடுவிக்கும்படி கோரினார். தாங்கள் அப்படி எந்தச் சிறுவர்களையும் பிடித்துச் செல்லவில்லை என பலிகள் மறுத்துவிட்டனர்.

அந்த பாதிரியார் விடவில்லை. அந்தச் சிறுவர்களை விடும்படி கோரி இத்தாவில் சனசமூக நிலையத்துக்கு முன்னால் கண்டி வீதி ஓரத்தில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்துவிட்டார். அதைக்கண்டி பலிகள் திகைத்துவிட்டனர். உடனும் ஓடோடிச் சென்று தாம் பிடித்துச் சென்ற அந்த அநாதைச் சிறுவர்களைக் கொண்டு வந்து

பாதிரியாரிடம் ஒப்படைக்க வேண்டி வந்துவிட்டது. இந்த மாதிரி ஒரு சம்பவம் எங்காவது ஒரு சைவ அநாதைச் சிறுவர் இல்லத்தில் நடந்து, யாராவது ஒரு ஐயர் உண்ணாவிரதம் இருந்தால் என்ன நடந்திருக்கும்? வாகரையில் ஜனாதிபதி மகிந்தவுக்கு மாலை போட்ட குருக்களுக்கு நடந்ததுதான் நடந்திருக்கும்.

அதுமட்டும்ல்ல, பலிகள் வட மாகாணத்தில், குறிப்பாக எனது பணப் பிரதேசத்தில் இருந்த தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோட்டங்கள் எல்லாவற்றையும் பலவந்தமாக அபகரித்து வைத்திருந்தனர். அவ்வாறு அபகரித்த தென்னம் காணிகளின் தொகை நாவற்குழியிலிருந்து இயக்கச்சி வரை பத்தாயிரம் ஏக்கர்கள் என, அவற்றுக்குப்: பொறுப்பாக இருந்த நேமன் என்ற புலி உறுப்பினன் சிறைக்குள் வைத்து ஒரு சமயம் எனக்குக் கூறினான். (அவன் சிறைக்கு ஏன் கொண்டு வரப்பட்டான் என்பதைப் பின்னர் கூறுவேன்) இந்தத் தென்னந்தோட்டங்களில் தனியாருடையது மட்டுமின்றி, இந்தியாவிலுள்ள சிதம்பரம் கோவில், யாழ். வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் என்பனவற்றுக்கு தரும் நன்கொடையாக எழுதப்பட்டிருந்த காணிகளும் அடங்கும். அந்தக் காணிகளைக் கூட பலிகள் விட்டு வைக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் முகமாலையிலும் வேறு சில இடங்களிலும் கிறிஸ்தவ மிசனரிகளுக்குச் சொந்தமாக இருந்த ஏக்கர் கணக்கான காணிகளில் பலிகள் கை வைக்கவே இல்லை.

அதுமட்டும்ல்ல, இந்திய அமைதிப்படை இருந்தகாலத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது, பலிகள் நேரடியாகப் போட்டியிட்டாமல் வே.பாலகுமாரனின் ஈரோஸ் இயக்கத்தைப் போட்டியிட வைத்துவிட்டுப் பின்னர் அவர்களையும் பதவி விலக வைத்ததை அனைவரும் அறிவர். அந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் நாவாந்துறை, குருநகர், பாசைபூர் போன்ற இடங்களில் இருந்த பங்குத் தந்தைகளும், அருட் தந்தைகளும், அருட் சகோதரிகளும் வெளிப்படையாகவே வீடு வீடாகச் சென்று ஈரோஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி கோரியது எனக்குத் தெரியும். ஈரோஸ் சுயமாகத் தேர்தலில் நின்றிருந்தால் அது நடந்திருக்காது. பலிகளின் பிணாமியாக அவர்கள் நின்றதாலேயே அருட் சகோதரர்களின் 'அருள்' கிடைத்தது.

கிறிஸ்தவ திருச்சபைகளின் பலிகளுக்குச் சார்பான இந்தப் போக்கு புரிந்து கொள்ள முடியாததல்ல. இன்று வெளிப்படையாகவே மன்னார் ஆயர் யோசப்பு ராயப்பு போன்றவர்கள் தமிழ் தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களாகக் (அவர் வெள்ளை அங்கி அணிந்த புலி எனவும் பலராலும் விமர்சிக்கப்பட்டவர்) களத்தில் குதித்திருப்பதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும். பிரபாகரனும் அவரது சீட்பிள்ளைகளும் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இவ்வளவு தந்திரோபாயமாக நடக்கக் கூடிய விவேகமானவர்கள் அல்ல. கிறிஸ்தவ மதத்தில் கைவைத்தால் மேற்கு நாடுகளின் தபவை இழக்க வேண்டி வரும் என, பலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் 'தேசியத் தலைவருக்கு' மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்ததின் காரணமாகவே, அந்த மதத்தினர் மீது பலிகள் 'பயபக்தியுடன்' நடந்து கொண்டதாக, ஒரு புலி உறுப்பினன் மூலமாகவே எனது சிறை வாழ்க்கையின் போது அறிந்து கொண்டேன்.

தொடரும்

(முன்னைய பதிவுகள்